

மாதிரி வினாத்தாள்
தேய்மானக் கணக்குகள் - பகுதி I
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 19-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 180

5 x 1 = 5

பகுதி - அ

- 1) காலத்திற்கு பயனளிக்கக் கூடிய சொத்துக்கள் நிலைச் சொத்துக்கள் எனப்படும்.
- 2) ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிந்த பிறகு அதை விற்கால் கிடைக்கக் கூடிய தொகை மதிப்பு எனப்படும் .
- 3) சொத்தின் மொத்த அடக்க விலை மீது தேய்மானம் கணக்கிடும் முறை முறை என அழைக்கப்படும்.
- 4) ஒவ்வொரு ஆண்டும், சொத்தின் ஏட்டு மதிப்பின் மீது தேய்மானம் கணக்கிடும் முறை முறை என அழைக்கப்படும் .
- 5) குத்தகைகள் மீது தேய்மானம் கணக்கிட முறை பயன்படுத்தப்படுகிறது .

பகுதி - ஆ

5 x 5 = 25

- 6) தேய்மானத்திற்கு வரைவிலக்கணம் தருக.
- 7) 'நிலைச் சொத்து' (Fixed Asset) என்றால் என்ன ?
- 8) 'எறி மதிப்பு' (Scrap Value) என்றால் என்ன ?
- 9) 'வழக்கொழிவு' (Obsolescence) என்றால் என்ன ?
- 10) 'காலப் போக்கு' (Effluxion of Time) பற்றி குறிப்பு வரைக .

பகுதி - இ

5 x 12 = 60

- 11) தேய்மானம் நீக்க வேண்டியதன் தேவைகள் யாவை ?
- 12) தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ? விவரி.
- 13) 'நேர்க்கோட்டு முறை' தேய்மானக் கணக்கீட்டு முறையின் நன்மை, தீமைகளை விவரி .
- 14) 'குறைந்து செல் மதிப்பு முறை' தேய்மானக் கணக்கீட்டு முறையின் நன்மை , தீமைகளை விவரி.
- 15) தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகளை விவரி .

பகுதி - ஈ

4 x 20 = 80

- 16) சுதா அண்ட் கோ ரூ. 64,000 மதிப்புள்ள இயந்திரத்தை ஏப்ரல் 1, 1996 அன்று வாங்கியது . அதை நிறுவுவதற்கான செலவுகள் ரூ. 28,000. ஆண்டுதோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட்டது. ஜூன் 30, 1998 அன்று இயந்திரம் பயனற்றுப் போனதால் ரூ. 52,000 க்கு விற்கப்பட்டது. கணக்கேடுகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன . குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. மேலும் இயந்திரக் கணக்கையும், தேய்மானக் கணக்கையும் மூன்று ஆண்டுகளுக்குத் தருக.
- 17) சுனில் அண்ட் கோ 1.4.2002 அன்று ரூ. 5,00,000 மதிப்புள்ள ஒரு நிலைச் சொத்தை வாங்கியது. ஆண்டுதோறும் தேய்மானம் 15 % வீதம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. கணக்கேடுகள் ஆண்டுதோறும் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. மேலும் நிலைச் சொத்துக் கணக்கையும், தேய்மானக் கணக்கையும் முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தருக
- 18) திருவாளர்கள் சங்கர் அண்ட் கோ நிறுவனம் 1.1.2002 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது . நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. மேலும் இயந்திரம் கணக்கும், தேய்மானம் கணக்கும் முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயாரிக்கவும் .
- 19) a) கணேஷ் அண்ட் கோ 2000 அக்டோபர் 1 , அன்று ரூ. 3,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ. 20,000 செலவு செய்யப்பட்டது . நிறுவனம் ஆண்டுதோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும், முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்யவும் .

(OR)

- b) காயத்ரி ஆடையகம் 1.4.2000 அன்று ரூ. 2,40,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவ்வியந்திரம் ரூ. 1,50,000 க்கு விற்கப்பட்டது. ஆண்டுதோறும் 10% நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப் பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, இயந்திரம் கணக்கு மற்றும் தேய்மானம் கணக்கு தயார் செய்க.
